

மாணவர் பெயர்

வகுப்பு

ஒரு மதிப்பெண் வினாக்கள்

வடிவமைத்தவர்: **கி.அரிராமர்** M.COM.,B.ED.,M.PHIL.,முதுகலைப்பட்டதாரி வணிகவியல் ஆசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி,பிள்ளையார்நத்தம், CELL NO-9787428727

சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

- ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது
(அ) முடிவு (ஆ) விகிதம் (இ) மாதிரி (ஈ) தீர்மானம்
- நடப்பு விகிதம் காட்டுவது
(அ) குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
(ஆ) மேலாண்மை திறன்
(இ) இலாபம் ஈட்டும் திறன்
(ஈ) நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
- சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது
(அ) காப்புகள் (ஆ) புலனாகும் சொத்துகள் (இ) நிதி (ஈ) விரைவு சொத்துகள்
- புற அக பொறுப்புகள் அளவிடுவது
(அ) குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன் (ஆ) நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
(இ) இலாபம் ஈட்டும் திறன் (ஈ) செயல்திறன்
- பட்டியல் ஒன்றை பட்டியல் இரண்டுடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

பட்டியல் I

- (i) நடப்பு விகிதம்
- (ii) நிகர இலாப விகிதம்
- (iii) புற அக பொறுப்புகள் விகிதம்
- (iv) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்

பட்டியல் II

- 1. நீர்மைத் தன்மை
- 2. செயல்திறன்
- 3. நீண்டகால கடன் தீர்க்கும் திறன்
- 4. இலாபத்தன்மை

குறியீடுகள்:

	(i)	(ii)	(iii)	(iv)
(அ)	1	4	3	2
(ஆ)	3	2	4	1
(இ)	4	3	2	1
(ஈ)	1	2	3	4

6. ஒரு நிறுவனத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?

- (i) விரைவு விகிதம்
- (ii) நிகர இலாப விகிதம்
- (iii) புற அக பொறுப்புகள் விகிதம்
- (iv) நடப்பு விகிதம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

- (அ) (i) மற்றும் (ii) (ஆ) (i) மற்றும் (iv) (இ) (ii) மற்றும் (iii) (ஈ) (ii) மற்றும் (iv)

7. பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம்

- (அ) உரிமையாளர் விகிதம் (ஆ) முதல் உந்துதிறன் விகிதம்
- (இ) புற அக பொறுப்பு விகிதம் (ஈ) நடப்பு விகிதம்

8. பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?

- (அ) நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்
- (ஆ) மொத்த இலாப விகிதம் – சதவீதம்
- (இ) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்
- (ஈ) புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்

9. நடப்புப் பொறுப்பு ₹ 40,000; நடப்புச் சொத்து ₹ 1,00,000; சரக்கிருப்பு ₹ 20,000 எனில் விரைவு விகிதம்

- (அ) 1:1 (ஆ) 2.5:1 (இ) 2:1 (ஈ) 1:2

10. விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ₹ 3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ₹ 60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹ 40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்

- (அ) 2 மடங்கு (ஆ) 3 மடங்கு (இ) 6 மடங்கு (ஈ) 8 மடங்கு